



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண் 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை 600 032

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி ombudsmanlocal@tn.gov.in

இணையதள முகவரி www.tnlbo.tn.gov.in

முன்னிலை: திரு மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (ஒ)
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

ஆணை எண்.115 /மா/2024

நாள் 19.02.2025

திரு. எம். ரசூல் இஸ்லாம் மற்றும்

திருமதி.எம். சீனத் பஸாரியா

மதுரை

முறையீட்டு மனுதாரர்கள்

உதவி ஆணையர்

மண்டலம் 4

மதுரை மாநகராட்சி

எதிர் மனுதாரர்

மதுரை செனாய் நகர், பி.எஸ். குமாரசாமி ராஜா தெரு, கதவு எண். 1 என்கிற முகவரியில் வசிக்கும் திரு.எம். ரசூல் இஸ்லாம் மற்றும் திருமதி.எம். சீனத் பஸாரியா என்பவர்களின் நாளிடாத மனு இம்முறைமன்ற நடுவத்தில் 05.08.2024 அன்று பெறப்பட்டு, 115/மா/2024, என எண்ணிட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரர்களின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

மதுரை செனாய் நகர், பி.எஸ். குமாரசாமி ராஜா தெரு, கதவு எண். 1 என்கிற முகவரியில் வசிக்கும் திரு. எம். ரசூல் இஸ்லாம் மற்றும் திருமதி.எம்.சீனத் பஸாரியா என்பவர்கள் தங்களுடைய நாளிடாத மனுவில் பின்வரும் புகார்களை தெரிவித்துள்ளார்கள்.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண். 4, வார்டு எண் 30, P.S, குமாரசாமி ராஜா தெரு, கதவு எண்.1 கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. மேற்படி புதிய கட்டிடத்திற்கு தரைதளத்தில் 1200 சதுரடி RCC லாகட கட்டிடமும், முதல் தளத்தில் RCC லாகட கட்டிடம் 1200 சதுரடி வணிக உபயோகமாகவும், 2ம் தளத்தில் இலகு ரக கூரை (AC Sheet) 1200 சதுரடி குடியிருப்பு உபயோகமாகவும் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரைதளம் மற்றும் முதல் தளத்திற்கு 2400 சதுரடி RCC லாகட கட்டிடத்திற்கு 01.10.2020 முதல் சதுரடி 1க்கு ரூ.18/- வீதம் வரிவிதிப்பு செய்யப்பட்டு, அரைவருட வரியாக ரூ.70,640/- என வரிவிதிப்பு எண். 115/030/902248 பிரகாரம் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. 2ம் தளத்திற்கு இலகுரக கூரை 1200 சதுரடிக்கு, சதுரடி 1க்கு ரூ.13.50 வீதம் 01.10.2020 முதல் அரைவருட வரியாக ரூ.8357/- என வரிவிதிப்பு எண்.115/030/902248 பிரகாரம் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட

வரிவிதிப்பை ஆட்சேபித்து 22.01.2024ல் மனு சமர்ப்பித்தேன். மனுவின் மீது இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, 01.04.2020ல் மண்டலம் "A" பிரிவில் வணிக கட்டிடத்திற்கு சதுரடி 1க்கு ரூ.9/- வீதம் அரைவருட வரியாக சதுரடி 1க்கு ரூ.14.72 பைசா வீதம் 2400 சதுரடிக்கு அரைவருட வரியாக ரூ.35,314/- என்றும், 01.04.2022 பொது சீராய்வில் அரசாணை மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலக சுற்றறிக்கையின் பிரகாரம் 100% உயர்வு செய்து ரூ 70,640/- என்றும் வரிவிதிப்பதற்கு பதிலாக தவறுதலாக 01.10.2020லிருந்து அரைவருட வரியாக ரூ 70,640/- என விதித்திருப்பதை ஆட்சேபித்திருக்கிறேன்.

அதேபோல் இலகுரக கூரைக்கு 01.10.2020ல் மண்டலம் "A" விகிதத்தில் சதுரடி 1க்கு ரூ.2.25 பைசா வீதம் சதுரடி 1க்கு அரைவருட வரி ரூ.3.68 வீதம் அரைவருட வரியாக ரூ.4415/- என்றும் 01.04.2022 பொது சீராய்வில் வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரக சுற்றறிக்கையின் பிரகாரமும், 50% உயர்வு செய்து சதுரடி 1க்கு ரூ.6622/- என விதிப்பதற்கு பதிலாக 01.10.2020 முதல் அரைவருட வரியாக ரூ.8357/- என விதித்திருப்பதை ஆட்சேபித்து மனு சமர்ப்பித்துள்ளேன். எனவே, என்னுடைய மனுவினை பரிசீலனை செய்து தக்க உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்கள்.

2. மேற்கண்ட புகார் மனுவின் மீதான அறிக்கையை அனுப்புமாறு இம்முறைமன்ற நடுவ 30.08.2024 நாளிட்ட அறிவிக்கை மூலம் மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையரிடம் கோரப்பட்டது.

3. மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையர் தனது 18.09.2024 நாளிட்ட அறிக்கையில்:-

மனுதாரரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது. கட்டிடம் வரைபட அனுமதியின்றி கட்டிய நிலையில் புதிய கட்டிடம் கட்டியமைக்காக மின் இணைப்பு பெறப்பட்டதின் அடிப்படையில் 01.10.2020 முதல் குடியிருப்பு மற்றும் வணிகம் அடிப்படையில் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும், கட்டிடம் கட்டிய உரிய கால வரையறைக்குள் மனுதாரர் மனு செய்யாமல் கால தாமதமாக மனு செய்ததன் பேரில் 01.10.2020 வரி நிர்ணயம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து 01.04.2022 பொது சீராய்வில் அடிப்படையிலும் அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வரித்தொகையிலிருந்து வரி தொகை உயர்வு செய்யப்பட்டு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆட்சேபனை குறித்த மனுதாரரின் கோரிக்கை ஏற்க வழிவகையில்லை.

மேற்படி கட்டிடத்தில் வணிகம் அடிப்படையில் எழுப்பப்பட்டதை தொடர்ந்து கீழ்க்கண்டவாறு வரிவிதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

வணிக அடிப்படையில் வரி நிர்ணயம்:

வரி விதிப்பு எண் :	115/030/915403
கதவு எண் :	1
பயன்பாடு :	வணிகம்
கட்டிட அளவுகள் :	தரைதளம் 1200 சதுரடி
:	முதல் தளம் 1200 சதுரடி
வரித்தொகை :	ரூ. 70640/- அரையாண்டிற்கு
w.e.f :	01.10.2020.

மேற்படி கட்டிடம் குடியிருப்பு அடிப்படையில் எழுப்பப்பட்டதை தொடர்ந்து கீழ்க்கண்டவாறு வரி விதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

குடியிருப்பு அடிப்படையில்:

வரி விதிப்பு எண் :	115/030/915401
கதவு எண் :	1
பயன்பாடு :	குடியிருப்பு
கட்டிட அளவுகள் :	1200 சதுரடி இரண்டாம் தளம்
:	முதல் தளம் 1200 சதுரடி
வரித்தொகை :	ரூ. 8357/- அரையாண்டிற்கு
w.e.f :	01.10.2020.

என்று தெரிவித்துள்ளார்.

4. இம்மனு தொடர்பாக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை 06.11.20204 அன்று நடைபெறும் விசாரணையில் ஆஜராகுமாறு 08.10.2024 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

5. மனுதாரர் 06.11.2024 நாளிட்ட தனது கடிதத்தில் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் காய்ச்சல் மற்றும் உடம்பு வலியால் அவதிப்படுகிறேன். என்னால் சென்னைக்கு வர இயலாத நிலை உள்ளதால் விசாரணைக்கு மறுதேதி குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

6. மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி வருவாய் அலுவலர் 06.11.2024 அன்றைய நேரடி விசாரணையில் ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

மனுதாரர் குறிப்பிட்ட மதுரை மாநகராட்சி மண்டலம் 4(தெற்கு) பொது அதிகார அமைப்பு எல்லைக்குட்பட்ட வார்டு 30, கதவு எண்.1, P.S. குமாரசாமி ராஜா தெரு, வரிவிதிப்பினை முற்றிலும் இடித்துவிட்டு புதிதாக மாறுதலாக எவ்விதமான வரைபட அனுமதி பெறாமல் கடந்த 2021-ல் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடம் கட்டியமைக்காக மின் இணைப்பு பெறப்பட்டதின் அடிப்படையில் 01.10.2020 முதல் குடியிருப்பு மற்றும் வணிக அடிப்படையில் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் கட்டிடம் கட்டிய உரிய கால வரையறைக்குள் மனுதாரர் மனு செய்யாமல் காலதாமதமாக மனு செய்ததன் பேரில் 01.10.2020 வரிநிர்ணயம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து 01.04.2022 பொது சீராய்வின் அடிப்படையிலும், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வரித்தொகையிலிருந்து வரி தொகை உயர்வு செய்யப்பட்டு பின்வருமாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வணிக அடிப்படையில் வரி நிர்ணயம்:

வரி விதிப்பு எண் :	115/030/915403
கதவு எண் :	1
பயன்பாடு :	வணிகம்
கட்டிட அளவுகள் :	தரைதளம் 1200 சதுரடி
:	முதல் தளம் 1200 சதுரடி
வரித்தொகை :	ரூ. 70640/- அரையாண்டிற்கு
w.e.f :	01.10.2020.

குடியிருப்பு அடிப்படையில்:

வரி விதிப்பு எண் :	115/030/915401
கதவு எண் :	1
பயன்பாடு :	குடியிருப்பு
கட்டிட அளவுகள் :	1200 சதுரடி இரண்டாம் தளம்
:	முதல் தளம் 1200 சதுரடி
வரித்தொகை :	ரூ. 8357/- அரையாண்டிற்கு
w.e.f :	01.10.2020.

எனவே மனுதாரரின் வரிவிதிப்பு அரசாணையின்படியும், நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களின் சுற்றறிக்கையின்படியும் செய்யப்பட்டுள்ளது என்ற மாண்புமிகு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் அவர்களுக்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.”

7. மனுதாரர் கோரியவாறு 26.11.2024 அன்று நடைபெறும் விசாரணையில் ஆஜராகுமாறு 15.11.2024 நாளிட்ட அழைப்பாணை அனுப்பப்பட்டது.

8. மனுதாரர் 26.11.2024 அன்று நடைபெற்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு எண் 30, P.S.குமாரசாமி ராஜா தெரு கதவு எண்.1-ல் உள்ள கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. மேற்படி புதிய கட்டிடத்திற்கு தரைதளத்தில் 1200 சதுரஅடி RCC லாகட கட்டிடமும், முதல் தளத்தில் RCC லாகட கட்டிடம் 1200 சதுர அடி வணிக உபயோகமாகவும், 2-ம் தளத்தில் இலகுரக கூரை (AC Sheet) 1200 சதுர அடி குடியிருப்பு உபயோகமாகவும், கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரைதளம் மற்றும் முதல் தளத்திற்கு 2400 சதுர அடி RCC லாகட கட்டிடத்திற்கு 01.10.2020 முதல் சதுர அடி 1-க்கு ரூ.18/- வீதம் வரிவிதிப்பு செய்யப்பட்டு, அரைவருட வரியாக ரூ 70640/- என வரிவிதிப்பு எண்.115/030/902248 பிரகாரம் வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. 2ம் தளத்திற்கு இலகுரக கூரை 1200 சதுர அடிக்கு, 1 சதுர அடிக்கு ரூ.13.50 வீதம் 01.10.2020 முதல் அரைவருட வரியாக ரூ. 8357/- என வரி விதிப்பு எண்.115/030/902248 பிரகாரம் வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆட்சேபித்து 22.01.2024-ல் மனு சமர்ப்பித்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே,

(1) 01.04.2020-ல் மண்டலம் A பிரிவில் வணிக கட்டிடத்திற்கு சதுரடி 1-க்கு ரூ 9/- வீதம் அரைவருட வரியாக சதுரடி 1-க்கு ரூ.14.72 வீதம் 2400 சதுர அடிக்கு அரைவருட வரியாக ரூ.35314/- என்றும், 01.04.2022 பொதுசீராய்வில் அரசாணை மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரின் சுற்றறிக்கையின் பிரகாரம் 100% உயர்வு செய்து ரூ.70640/- என்று வரிவிதிப்பிதற்கு பதிலாக தவறுதலாக 01.10.2020-லிருந்து அரைவருட வரியாக ரூ.70640/- என வரிவிதிப்பை ரத்து செய்யுமாறும்,

(2) அதேபோல் இலகுரக கூரைக்கு 01.10.2020ல் மண்டலம் A விகிதத்தில் சதுர அடி 1 க்கு ரூ.2.25 வீதம் சதுர அடி 1-க்கு அரைவருட வரி ரூ.3.68 வீதம் அரைவருட வரியாக ரூ.4415/-

என்றும், 01.04.2022 பொதுசீராய்வில் வெளியிடப்பட்ட அரசாணை மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநரக சுற்றறிக்கையின் பிரகாரம் 50% உயர்வு செய்து சதுர அடி 1-க்கு ரூ.6622/- என விதிப்பதற்கு பதிலாக 01.10.2020 முதல் அரைவருட வரியாக ரூ.8357/- என வரிவிதிப்பை ரத்துசெய்யுமாறும் என்னுடைய மனுவினை கருணையுடன் பரிசீலனை செய்து உரிய உத்திரவினை பிறப்பிக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

(3) அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்கான அபராத வரியினை செலுத்த தயாராக உள்ளோம் என்ற இம்முறைமன்ற நடுவர் முன் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

(4) இதைப்போன்ற வரி விதிப்பில் மதுரை மாநகராட்சி மண்டலம் 2 -ல் திரு.முகம்மது ரபீக் அவர்களின் வரி விதிப்பு எண்.115/033/901504-ற்கு வரி விதிப்பை மாற்றியும் மற்றும் மண்டலம் 4-ல் உள்ள ஸ்ரீமன் நடன கோபால நாயகியார் பள்ளிக்கும் வரி விதிப்பை மாற்றியும், வரிவிதிக்கப்பட்டுள்ளது என்று இம்முறைமன்ற நடுவத்தின் முன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கான ஆதாரத்தை இம்முறைமன்ற நடுவம் முன் பணியுடன் சமர்ப்பிக்கிறேன்.

9. முறையீட்டு மனுதாரரின் புகார் மனு, வாக்குமூலம், மதுரை மாநகராட்சி மண்டலம் 4ன் உதவி ஆணையரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் ஆகியவை இம்முறைமன்ற நடுவத்தால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன.

மனுதாரர், மதுரை மாநகராட்சி, மண்டலம்-4 வார்டு எண்.30 PS குமார சாமி ராஜா தெரு கதவு எண்.1ல் உள்ள கட்டிடத்தை இடித்து விட்டு புதியதாக தரைதளத்திற்கு 1200 சதுர அடி RCC லாகட கட்டிடமும், முதல் தளத்தில் RCC லாகட கட்டிடம் 1200 சதுர அடி வணிக உபயோகமாகவும், கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தரைதளம் மற்றும் முதல் தளத்திற்கு அரை வருட வரியாக 01.10.2022 முதல் ரூ.70640/- என வரிவிதிப்பு எண். 115/030/902248 வரி விதிப்பும், 2-ம் தளத்திற்கு 01.10.2020 முதல் அரை வருட வரியாக ரூ.8357/- என வரிவிதிப்பு எண்.115/030/902248 வரி விதிப்பு செய்யப்பட்டதை பொது சீராய்வு மற்றும் அரசாணைபடி நிர்ணயம் செய்யப்படவில்லை என்று ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தும் மதுரை மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்திற்காக அபராத வரியினை செலுத்த தயாராக உள்ளதாக தெரிவித்தும், மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் திரு. முகம்மது ரபீக் மற்றும் மண்டலம் 4-ல் ஸ்ரீமன் நடன கோபால நாயகியார் பள்ளிக்கு வரி விதிப்பினை மாற்றியது போல் தன் மனுவினை பரிசீலனை செய்து தக்க உத்திரவு பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.

மனுதாரர் குறிப்பிட்ட கட்டிடம் வரைபட அனுமதியின்றி கட்டிய நிலையில் புதிய கட்டிடம் கட்டியமைக்காக மின் இணைப்பு பெறப்பட்டதன் அடிப்படையில் 01.10.2020 முதல் குடியிருப்பு மற்றும் வணிக அடிப்படையில் வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பதும் மனுதாரர் உரிய கால வரையறைக்குள் மனு செய்யாமல் கால தாமதமாக மனு செய்ததும், மேலும் 01.04.2022 பொது சீராய்வின் அடிப்படையிலும், அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலும், வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்பது மதுரை மாநகராட்சி உதவி ஆணையரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரின் வாக்குமூலம் ஆகியவற்றிலிருந்து அறிய முடிகிறது.

இந்நேரவில் மனுதாரர் மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் அலுவலர்கள் தன்னுடைய கட்டிடத்திற்கு பொது சீராய்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பின்பற்றாமல் தவறாக வரி விதிப்பட்டுள்ளது என்றும், இதே போன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 2ல் திரு. முகம்மது ரபீக்

மற்றும் மண்டலம் 4-ல் உள்ள ஸ்ரீமன் நடன கோபால் நாயகியார் பள்ளிக்கும் தவறுதலாக வரிவிதித்ததை மாற்றி வரி திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டி அதற்கான ஆதாரத்தை அளித்த நிலையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து உரிய அறிக்கையினை அனுப்புமாறு மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையரிடம் கோரப்பட்டது. ஆனால், மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையர் மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலிக்காமல் அது குறித்த எவ்வித பதிலும் தன்னுடைய அறிக்கையில் தெரிவிக்காமல், ஏற்கனவே அளித்த பதிலினை மீண்டும் ஒரு மாத காலம் கடந்து இம்முறைமன்றத்திற்கு அளித்துள்ளார். இது குறித்து இம்முறைமன்றம் தனது அதிருப்தியை பதிவு செய்கிறது. இந்நிலையில் மனுதாரரை மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து மதுரை மாநகராட்சி மண்டலம் 2-ல் திரு.முகமது ரபீக் மற்றும் மண்டலம் 4-ல் உள்ள ஸ்ரீமன் நடன கோபால் நாயகியார் பள்ளிக்கு அளித்த வரி விதிப்பு குறித்து மனுதாரர் அளித்துள்ள ஆவணங்களை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் அரசாணை மற்றும் விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையினை இம்முறைமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் மதுரை மாநகராட்சி மண்டலம் 4-ன் உதவி ஆணையருக்கு உத்திரவிடுமாறு மதுரை மாநகராட்சி ஆணையருக்கு இம்முறை மன்றம் ஆணையிடுகிறது.

2025-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

(ஒப்பம்)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.

பெறுநர்

1) திரு. M.ரஜல் இஸ்லாம் மற்றும்

திருமதி. M.சீனத் பஸாரியா,

எண்.1, P.S.குமாரசாமி ராஜா தெரு,

செனாய் நகர்,

மதுரை-20.

2) ஆணையாளர்

மதுரை மாநகராட்சி,

மதுரை-02.

3) உதவி ஆணையர்,

மண்டலம் 4 (தெற்கு)

மதுரை மாநகராட்சி,

C M R ரோடு,

மதுரை-625 009.

4) நகராட்சி நிர்வாக இயக்குநர்,

நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,

எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை,

இராஜா அண்ணாமலைபுரம்,

சென்னை 600 028.

தே.பண் 115/மர/2024

7

- 4) இணை இயக்குநர்,
ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer),
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 028.

நகல்:
மாண்புமிகு முறைமன்ற நடுவரின் தனிச்செயலர்,
இ.கோ. / உதிரிகள்.



//ஆணைப்படி / அனுப்பப்படுகிறது //

சட்ட ஆலோசகர்/செயலாளர் (FAC).

667
21/2/25

112

சட்ட ஆலோசகர்/செயலாளர்
21/2/25